



# NARENDRA PROPERTIES LTD.

Regd. Off. : Makanji House, 2nd Floor, # 49 (Old 25) Barnaby Road, Kilpauk, Chennai - 600 010.

DATED: 31<sup>ST</sup> AUGUST 2021

To,  
The Manager  
Department of Corporate services  
BSE LIMITED  
DALAL STREET,  
MUMBAI-400001

Dear sir,

**Sub: PUBLIC NOTICE REGARDING 26<sup>TH</sup> ANNUAL GENERAL MEETING TO BE HELD THROUGH VIDEO CONFERENCING (VC) / OTHER AUDIO VISUAL MEANS (OAVM) and Advertisement for Intimation of Evoting facilities**

**Ref: Scrip code : 531416**

We are sending herewith the text of the above mentioned Advertisement released in the Newspaper regarding the schedule of 26<sup>th</sup> AGM to be held through VC / OAVM and Evoting Schedule for the forthcoming 26<sup>th</sup> AGM to be held on 29<sup>th</sup> September 2021.

We request you to kindly take on record the above and acknowledge.

Thanking you,

Yours faithfully,  
FOR NARENDRA PROPERTIES LIMITED

CHIRAG N MAHER  
MANAGING DIRECTOR

Tel : +91 - 44 - 2644 6600 / 2647 6600 / 4269 6600 / 4958 6600

E-mail : [info@narendraproperties.com](mailto:info@narendraproperties.com) Website : [www.narendraproperties.com](http://www.narendraproperties.com)



# Govt extends deadlines for various I-T compliances, GST relief

New Delhi, Aug 30: The government extended the deadline for various compliances under the income tax law and availing relief under the GST law to help taxpayers tide over difficulties in filing such forms.

While the income tax compliances, including filing of statement for equalisation levy and remittances, reporting by multinational enterprises etc, have been extended mainly due to difficulties in electronic filing on the new I-T portal, the deadline for GST amnesty scheme and also filing of GST return electronic verification code (EVC) have been extended until November 30 and October 31 respectively to assist taxpayers in the time of Covid-19 pandemic.

The deadline for filing the Equalisation Levy statement in Form-1 for the Financial Year 2020-21 has been extended till December 31, against the original due date

of June 30, the income tax department said in a statement.

The quarterly statement in Form 15CC to be furnished by dealers in respect of remittances made for June and September quarter, can now be filed by November 30 and December 31, respectively. The original due date for filing this statement was July 15 and October 15, respectively.

The Central Board of Direct Taxes (CBDT) said on consideration of difficulties reported by the taxpayers and other stakeholders in electronic filing of certain forms it has been decided to further extend the due dates for e-filing of these forms.

In a separate statement, the CBDT announced extending the deadline for making payments under the direct tax dispute resolution scheme Vivad Se Vishwas (VsV) by a month till September 30. However, taxpayers have the option to make

payments till October 31, with an additional amount of interest.

Also, the due dates for electronic filing of forms related to intimation by pension funds and sovereign wealth funds too have been extended.

Intimation to be made by Pension Fund and sovereign wealth fund in respect of investment made in India for the June and September quarter, which is required to be furnished by July 31 and October 31, would now have to be furnished by November 30 and December 31 respectively.

The CBDT also extended the due date for uploading of declarations received in Form 15G/15H for the June and September quarter till November 30 and December 31 respectively. The original due dates were July 15 and October 15 respectively.

# World's leading English language test is now available in 73 cities

Chennai, Aug 30: More people in India will now be able to take the first step towards their global study, work, and career goals with IELTS, the world's most popular high stakes English language proficiency test. As of 1 August 2021, the trusted test, which is accepted by more than 11,000 organizations worldwide, will be accessible in 73 cities across the country.

"We are delighted to be able to bring the world's most respected English test to more people in India and help them unlock new life opportunities," said Piyush Kumar, IDP Regional Director in South Asia.

"The long-standing 30-year history of IELTS and global partnership

model ensures globally-standardized quality and integrity processes are administered in every test center's operations across the country.

"Test takers have told us that the test day experience is important in helping them achieve a score they deserve. Our expert team prioritizes customer experience, ensuring that everything

runs smoothly, and test-takers have a seamless experience, no matter where they take the test," said Kumar.

Many candidates often share their positive IELTS testing experience, commending IDP's efficient response system for handling the test and candidates' queries. Among these candidates is Nishit Arora, BSc

Mechanical Engineering student, Amity University who is pursuing a Masters in Canada. Mr. Arora said there is a reason that IELTS is the most trusted English language test in India, and many institutions had recommended he take his IELTS computer-delivered test to progress his study abroad ambitions.

# CoinDCX is India's first crypto unicorn

Chennai, Aug 30: CoinDCX, India's safest crypto exchange, has closed a USD 90 million (INR 670 Cr.) Series C funding round, led by B Capital Group (founded by former Facebook co-founder Eduardo Saverin) and returning investors such as Coinbase Ventures, Polychain Capital, Block.one, Jump Capital among others. The Series C funding round raises CoinDCX's valuation to USD 1.1 (INR 8150 crores) billion,

making it the first Indian cryptocurrency exchange to reach unicorn status.

Speaking on the landmark occasion, Sumit Gupta, Co-founder & CEO, CoinDCX stated, "The funds raised will be allocated for expansion, bringing more Indians to crypto / make crypto a popular investment asset class in India, and strengthening our workforce that will cater to our growth story. We will hire talent across multiple functions and

focus on new business initiatives."

Apart from this, CoinDCX will be joining hands or enter into partnerships with key fintech players to expand crypto investor base, set up a Research & Development (R&D) facility, strengthening the policy conversations through public discourse, working with the government to introduce favorable regulations, education, and amping up the hiring initiatives.

# Fenda Audio launches 'HT-330 Soundbar'

Chennai, Aug 30: India's leading audio solutions brand Fenda Audio (F&D) has been a consumer's choice for its premium yet reasonable home entertainment products. Staying true to its commitment and extending its portfolio of powerful and multifunctional Soundbars, F&D has announced the launch of another powerful product HT-330 Soundbar with a wired subwoofer.

F&D HT-330 Soundbar has been ideally designed to

meet the need for quality music at your home or terrace parties. Equipped with multiple connectivity options, users can connect the Soundbar via Bluetooth 5.0 making it easily compatible with any TV, Laptop, Tab, or Smartphone with just one touch. For those who simply love plug & play, the Soundbar also supports a USB reader with MP3/WMA dual formats decoding, Pankaj Kushwaha, Marketing Manager, Fenda Audio said

# Toshiba Water Solutions to construct sewage treatment plant in Philippines

Chennai, Aug 30: Toshiba Water Solutions Private Limited (hereinafter TWS), having its registered head office in India, today announced that a consortium of TWS and Frey-Fil Corporation, a construction company in the Philippines, has concluded a contract with Manila Water Company, Inc. for a project to construct a sewage treatment

plant. TWS will be responsible for design, supply, installation, testing and commissioning of process and electro-mechanical equipment as well as one-year operation & maintenance (O&M) of the plant.

This project involves the construction of the Hinulugang Taktak Sewage Treatment Plant in the Province of Rizal to the east of Metro Manila, Philippines.

This project includes the construction of an advanced treatment plant compliant with these regulations in order to contribute to the improvement of the water environment in Metro Manila led by Manila Water. The process technology of the new plant is "Moving Bed Bio-film Reactor (MBBR)", which has an advantage in space efficiency.

# Free access to Practically School Solution

Chennai, Aug 30: Leveraging the rapid adoption of technologies in the education field, Practically, India's first experiential learning app designed to make learning immersive and increase retention in STEM learning among students of class 6 to 12 has tied up with Almoee Digital Solutions Pvt Ltd India, a part of Dubai-based Almoee, to provide FREE access to Practically School Solution. Through this partnership, Almoee will assist Practically to offer immersive content and learning experiences through its innovative Practically School Solution to 3000 schools where 50,000 Protheam and Spektron Interactive Displays are already in use.

The Practically School Solution offers teachers free access to 3,000+ videos and 1,000+ simulations and

Augmented Reality (AR), making the pedagogy more convenient and engaging. The Classroom Management System features makes scheduling and conducting of classes, from anywhere, any time and on any device easier. Teachers can connect and collaborate with students in the same way as they would in a physical classroom. For virtual sessions, it also provides Zoom and Google Meet licenses to teachers. Teachers and students can refer to recordings if they have missed out on sessions or to revisit concepts. The exhaustive content library covers all major boards along with test preparation features and live classes. This helps students develop a holistic understanding of STEM concepts for enhanced learning outcomes and performance in competitive tests. The Practically School

Solution additionally offers features like reports, polls, analytics, assigning homework, etc. which supports

the teacher to closely monitor the progress of each student, Subbarao Siddabattula, Founder & CEO, Practically said.

# Nykaa Skinrx

Chennai, Aug 30: Nykaa's powerful new addition in its portfolio of consumer beauty brands- Nykaa Skinrx. Launched with a range of gender-neutral serums, every formulation by Nykaa Skinrx is enhanced with clinically proven ingredients in essential concentrations to give you visible results. Addressing some of the most common concerns for Indian skin, the brand taps into proven scientific research to give you the skin of your dreams through

gentle, dermatologically tested formulations.

The launch range of four high performing serums by Nykaa Skinrx comes with multi-faceted formulas with Hero active ingredients specially suited to target skin concerns for both men and women. These superheroes of skincare, target specific concerns like wrinkles, acne, dehydrated skin and dark spots, as well as deliver deep hydration and glow. Reena Chhabra, CEO, Nykaa Brands said

# Volvo CE showcaess pavers, compactors

Chennai, Aug 30: Volvo Construction Equipment has now launched a new series of pavers, compactors and pneumatic rollers specially designed and developed for Indian market. "We want to be a dependable partner for Indian contractors," says Dimitrov Krishnan, Head of Volvo CE India, "We are delighted to present these brand-new machines that offer tremendous scope in terms of overall performance, versatility and reliability."

The new series of Volvo CE Paver launches include P4370D ABG

Wheeled paver, P5320D ABG, P7920D ABG and P8820D ABG Tracked paver.

The new Compactors launched by Volvo CE are single drum SD110C Compactor and double drum DD90C & DD100C Compactors.

Volvo CE's new PT220C pneumatic roller offers best-in-class finish rolling for the Indian market. Powered by the reliable VECV engine, this machine promises exceptional levels of performance, versatility, operator comfort and uptime.

# Decent pace of progress in hiring: Indeed report

Chennai, Aug 30: The overall economic activity, as we came past half the year is showing signs of improvement and hence, Indeed, the world's #1 job site, analyzed job postings and clicks on its platform.

Data from Indeed, which is a real-time indicator of labor market activity, suggested that for the first time in months, the hiring activity in India is at a pre pandemic baseline. (February 2020 level)

It feels like the labor market recovery has really found its footing.

Job growth continues to accelerate and more workers are finding jobs or starting to pick up their job search. Sectors tied to the reopening of the labor market are leading the way, giving some hope that these gains can continue in the months ahead.

Sashi Kumar, Head of Sales, Indeed India said, "The reopening of the economy and the efforts by businesses to work around the challenges presented by Covid-19 have pushed the Indian job market towards recovery. While the relevance of

tech jobs continues to be high, the renewed demand for retail and food jobs indicates that the consumption economy will play an important role in driving job growth further. Meanwhile, hygiene clearly has become a top priority for both employers and job seekers. What's curious is the heightened interest for veterinary, therapy, personal care, and childcare jobs – a trend that seemingly indicates a significant shift in the priorities of job seekers. Recovery at this pace or even faster would be excellent."

**NARENDRA PROPERTIES LIMITED**  
 CIN: L70101TN1995PLC031532  
 Registered Office: Makani House, 2nd Floor, New No.49, Barnaby Road, Kilpauk, Chennai-600010, Tamil Nadu

**PUBLIC NOTICE REGARDING 26<sup>th</sup> ANNUAL GENERAL MEETING TO BE HELD THROUGH VIDEO CONFERRING (VC) / OTHER AUDIO VISUAL MEANS (OAVM)**

**NOTICE IS HEREBY GIVEN THAT:**

- The Company intends to convene its 26<sup>th</sup> Annual General Meeting (AGM) scheduled to be held at 9.30 A.M. on WEDNESDAY, the 29<sup>th</sup> SEPTEMBER 2021, through Video Conferencing ("VC") and Other Audio Visual Means ("OAVM") in compliance with applicable provisions of the Companies Act, 2013, read along with the applicable Circulars issued by the Ministry of Corporate Affairs (MCA) and Securities & Exchange Board of India.
- The Company proposes to send Notice convening the 26<sup>th</sup> AGM together with the 26<sup>th</sup> Annual Report - 2020-2021, to all its members only by email after, at least three days from the date of publication of this public notice. The Notice convening the 26<sup>th</sup> AGM together with the 26<sup>th</sup> Annual Report – 2020-2021 shall also be available for download at the website of the Company at [www.narendraproperties.com](http://www.narendraproperties.com) and also at the website of the stock exchange at [www.bseindia.com](http://www.bseindia.com).
- Shareholders holding shares in electronic form and who have not registered / updated their email id, are requested to have the same registered / updated by taking appropriate steps with their Depository Participant.
- Shareholders holding shares in physical form and who have not registered / updated their email id, are requested to write to the company's RTA at [investor@cameoindia.com](mailto:investor@cameoindia.com) or make use of the web-module accessible at <https://investors.cameoindia.com> for registering their email id, mobile number and other details related to their folio(s).
- The Ordinary & Special Business mentioned in the said Notice may be transacted by Electronic Voting. The Company has made arrangements with Central Depository Services (India) Limited for facilitating E-Voting vide EVSN No. **210824027** which could be accessed at their website [www.evotingindia.com](http://www.evotingindia.com).
- Voting through Electronic means shall commence at **10.00 A.M. on Saturday, the September 25, 2021.**
- Voting through Electronic means shall end at **5.00 P.M. on Tuesday, the September 28, 2021.**
- Electronic Voting shall not be allowed beyond the abovementioned date and time;
- Shareholders who have already voted prior to the meeting date would not be entitled to vote at the meeting venue. However, they may attend and participate at the 26<sup>th</sup> AGM.
- Members are requested to carefully read all the notes set out in the Notice of the AGM and, in particular, instructions for joining the AGM through VC / OAVM and for casting their votes through remote voting.
- Contact details of the person responsible for redressal of grievances concerning participating in the AGM and electronic voting is:

Mr NISHANT AGARWAL  
 Company Secretary & Compliance Officer  
 Narendra Properties Limited  
 (Makanji House, 2nd Floor)  
 New No.49, Barnaby road, Kilpauk,  
 Chennai-600010  
 Phone: 044-42696600; 49586600; 26446600  
 Email Id: [info@narendraproperties.com](mailto:info@narendraproperties.com)

FOR NARENDRA PROPERTIES LIMITED  
 CHIRAG N MAHER  
 MANAGING DIRECTOR

PLACE : CHENNAI  
 DATED : 30.08.2021

**SRI RAJA RAJA CHOLAN NIDHI LTD**  
 CIN U67120TN1981PLC008564  
 Office No. 60/88, Armenian Street, Chennai 600 001  
 Regd No. 8564 / 1981 Phone: 044-2522 0364 / 72001 48177

**NOTICE TO THE SHARE HOLDERS REGARDING THE CONDUCT OF THE ANNUAL GENERAL MEETING**

Notice hereby given that the 40<sup>th</sup> Annual General Meeting of the Share Holders of Sri Raja Raja Cholan Nidhi Ltd, Chennai 600 001 will be held on Thursday the 30<sup>th</sup> September 2021 at 4.00pm at the above said address. All the shareholders are request to attend the meeting.

By order of the Board  
 Sri. S. Karthikeyan  
 Director

Place: Chennai  
 Date: 30.08.2021

**PUBLIC LEGAL NOTICE**

In compliance with the direction of Hon'ble High Court of Madras dated 25.8.2021 in W.P.Nos.15679, 5642, 6011, 17286, 7848, 6429, 6594, 6179, 6878, 7412, 7455,7644, 13688, 14211, 7836,10670,11011,9508,7632, 7765 of 2021 and W.P.(MD) Nos.5615,7869,5182,4877, 5207,6616,6619,6758,6202, 7537, 5762 of 2021. It is informed to all concerned that these batch of Writ Petitions have been filed impugning Act 8 of 2021 i.e., Tamil Nadu Special Reservation of seats in Educational Institutions including Private Educational Institutions and of appointments or posts in the services under the State within the Reservation for the Most Backward Classes and Denotified Communities Act, 2021 and these WPs are pending and likely to be taken up for hearing on 14 September 2021. All the actions taken under the said Act 8/2021 shall be subjected to the final order in these WPs.

Date: 30.08.2021  
 Place: Chennai  
 By the advocates of Petitioners

**PUBLIC NOTICE**

Notice hereby is given to the public at large that my client R. Harikrishnan, son of Rajagopal, residing at No. 12, Kannaiah Street, Kondihome, Chennai-600001, had misplaced his original parent document of the registered sale deed in his residence. Subsequent to the cleaning and paint job done at his residence No. 12, Kannaiah Street, Kondihome, Chennai-600001 the document was found missing. The original parent documents of the property situate at Radhakrishnan Nagar, No.89, Perumalpathi Village, Thiruvallur District, comprised in S.No. 158/6B, & 158/6C as per patta No.3283 S.No. 1581C approved plot No. 120, admeasuring 1210 sq.ft. (out of 3657 sq.ft.) detailed in Sale Deed dated 17.02.2012, Document No.2042 of 2012, Registered with the SRO Thiruvallur, stands in the name of T. Gnanasekaran, son of Thangavel has been lost/missing. If anyone found the same or having in possession of the above misplaced documents, kindly contact and handover the same to either to my client's above said address or to my office address mentioned below, within fifteen days from the date of this General Public Notice.

R. PRIYAKUMAR,  
 Advocate & Notary (Whole of India),  
 28, Law Chamber, High Court Buildings, Chennai - 600104.  
 Mobile: 9042334425

**NOTICE OF LOSS OF SHARE CERTIFICATES**

Notice is hereby given that the following share certificates issued by Ashok Leyland Limited had been lost/misplaced:

Folio No.	Certificate No.	Distinctive Nos.	No. of shares	Name of the shareholder
7678	S007678	451474411 - 451475410	1000	BIHICKOO ANANDAM VICTOR (Deceased)

Due notice thereof has been given to the Company and I/ We have applied to the Company for the issue of Duplicate Share Certificates and Transmission of Shares in my / our favour.

The public is hereby warned against purchasing or dealing in any way with the above Share Certificate(s). Any person who has any claim in respect of the said Share Certificate(s) should lodge such claim with Ashok Leyland Limited, No.1, Sardar Patel Road, Guindy, Chennai – 600052 or its Share Transfer Agents, Integrated Registry Management Services Pvt. Ltd., "Kences Towers", 2<sup>nd</sup> Floor, No.1 Ramakrishna Street, North Usman Road, T Nagar, Chennai – 600 017, within 15 days of publication of this notice else the Company will proceed to issue duplicate certificate(s), without further intimation.

Place : Chennai  
 Date: 30/08/2021

VICTOR ANANDAMI  
 105(54) L.D.G.ROAD  
 LITTLE MOUNT  
 SAIDAPET  
 CHENNAI-600 015

**NAME CHANGE**

I, Pulugu Madan Mohan Reddy, S/o. Swami Reddy, Date of Birth: 01.07.1985, Residing at A3, H. No. 149, 1st Floor, Srinivasa Apartment, Parthasarathy Nagar, Manapakkam, Chennai – 600 125, shall henceforth be known as Given Name: MADANA MOHANA REDDY, Surname: PULUGU.

Pulugu Madan Mohan Reddy

**NAME CHANGE**

I, Mohamed Irfan Sheik Batcha, S/o: Sheik Batcha, Date of Birth: 30.10.1984, Residing at No.99/26A, North Street, Villupuram – 605602, shall henceforth be known as MOHAMED IRFAN SHEIK BATSHA

Mohamed Irfan Sheik Batcha

**NAME CHANGE**

I, Sahilarani Masthan Gani, S/o: Masthan Gani, Date of Birth: 14.05.1964, Residing at Old No.21, New No.39, Maraikayar Lebbai Street, Mannady, Chennai – 600001, shall henceforth be known as SHAKILARANI MASTHAN GANI

Sahilarani Masthan Gani



